Savant Infocomm Limited

CIN: L72200YN1978PLC058225

Corp. Office: Gat No. 365/366, At Shirasgaon, Tal-Niphad, Dist- Nashik, MH-422206.

Ref.: SIL/2023-24/AH - 035

August 18, 2023

Bombay Stock Exchange Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort <u>Mumbai - 400 001.</u> Scrip Code: 517320 ISIN: INE898E01011

Dear Sir/Madam,

<u>Sub</u>: Newspaper Advertisement of Extract Statement of Standalone <u>Unaudited Financial Results of the Company for the quarter ended 30th</u> June 2023.

With reference to the captioned subject, we are enclosed herewith copy of newspaper advertisement published in Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) in respect of Extract Statement of Standalone Unaudited Financial Results of the Company for the quarter ended 30th June, 2023.

Thanking you, we remain.

Yours faithfully, For Savant Infocomm Limited

Girish Sarda Director DIN: 07987669



Major opposition to US aid for Ukraine

(Continued from Page 1)

Most Americans oppose Congress authorising additional funding to support Ukraine in its war with Russia, according to a new CNN poll conducted by SSRS, as the public is split over whether the US has already done enough to assist Ukraine. Forty five per cent say Congress should authorise such funding. And 51 per cent say that the US has already done enough to help Ukraine while 48 per cent say it should do more. A poll conducted in the early days of the Russian invasion in late February 2022 found 62 per cent who felt the US should have been doing more. When asked specifically about types of assistance the US could provide to Ukraine, there is broader support for help with intelligence gathering (63 per cent) and military training (53 per cent) than for providing weapons (43 per cent), alongside very slim backing for US military forces to participate in combat operations (17 per cent).

A bigger worry across partisan lines in the new poll is that the war will continue without a resolution for a long time. Nearly 8 in 10 are worried about that, including 82 per cent of Democrats, 75 per cent of independents and 73 per cent of Republicans. Nearly two-thirds overall are concerned that the war in Ukraine will lead to increased threats to democracy elsewhere (65 per cent) or lead to Russian attacks elsewhere (64 per cent), and about 6 in 10 are worried it could lead to a broader war in Europe (59 per cent).

Thus majority of Americans oppose more US aid for Ukraine

Global interest in Indian

IT companies is not

restricted to only large and

medium-sized companies

based in metros. Smaller

IT firms based in tier-2

and tier-3 cities are also

earning a large chunk of

their revenue from global

markets, especially the US

Experion Technologies

based in Trivandrum

gets about 75% of its

business from Europe

and the US. Established

in 2006, Experion

clients worldwide, said Binu Jacob, MD and

and Europe.



MNCs zero in on IT firms in smaller cities,

Kovai.co caters to global demand

"While traditionally

Tier-1 cities have

dominated, from a

customer perspective, it

doesn't matter where the

service centre is located,

provided high-quality

services are delivered. So

the key issue is recruiting

and retaining the right

He added that

Coimbatore boasts of some

of the best educational

institutions in the country

and is becoming more

integration and knowledge with some of our major of our revenue, while

the bay area in the US.

to cater to our global

The company has

talent," Kumar said.

and the political parties are divided on this issue. In democracy if larger section of people's voice goes unheard, how can Democracy thrive?

popular support for U.S. sanctions against Russia has experienced the most significant drop, falling from 71 percent a year ago to 58 percent this spring.

Americans' view of Russia and its leader has already been a flashpoint in US politics as Florida Governor Ron DeSantis drew criticism for dismissing Ukraine's fight against Russian forces as a "territorial dispute". The remark was associated with a drop in support for DeSantis, a prospective Republican presidential candidate.

When it comes to the war itself, "it's unfortunate that it's going on as long as it is. And I can't imagine, you know, living there, and that would be my life everyday, with bombs going off", said Laura Salley, 60, a college mental-health

the world.

city, Jacob said, "We

have always believed that

Kerala had an incredible

talent pool waiting to be

tapped. The IT industry is

like a check dam; we can

pool in incredible talent

and retain them here.

This became a rightly-

timed opportunity when the tech boom started.

Initially, there wasn't a

lot of investment in this

sector, but now things

engineering services to a bootstrapped and and more attractive for

The company currently management space. competitors based out of

of over 1,500, and and CEO, Kovai.co, said We personally consider it

profitable SaaS company skilled IT workers. "We specialising in enterprise are competing head on

approximately, 80% the US market gives the to be an excellent choice Europe and Australia."

Deloitte opts out of Adani Ports auditing

With Deloitte resigning as statutory auditor of Adani Ports and SEZ Ltd (APSEZ), the Gautam Adani-

led business conglomerate has appointed MSKA & Associates as its replacement. In its resignation letter,

Deloitte said that it is quitting because it is not statutory auditors of a substantial number of other Adani

International, a top 6 global audit firm,) as APSEZ's auditor," Adani group said in a statement issued late

Saturday evening. Adani group had hit a major controversy early this year when a US-based short-seller

group of companies including an Adani Group company after completion of its term of five years. Audit Committee/ Board is pleased to appoint MSKA & Associates (an independent member firm of BDO

Kovai, based out

have really picked up."

provides software product of Coimbatore, is

has an employee count Saravana Kumar, founder

of them work from company about 45% of

Explaining the logic to about 35%. The balance

Trivandrum and Kochi. its revenue, and Europe client base."

and a Democrat.

Many Western countries introduced or extended existing - economic sanctions against Russia, targeting its financial system, oil and gas exports, and thousands of oligarchs. Several major global brands also pulled out of the Russian market.

As a result, the World Bank, International Monetary Fund, and Organisation for Economic Cooperation and Development all predicted declines of between 2% and 4% in Russian gross domestic

Two out of three Americans, or 66 per cent, say they are concerned about sanctions contributing to higher food and energy costs at home. The anxiety is bipartisan, with 68 per cent of Democrats and 70 per cent of Republicans saying they are concerned. Gas prices have averaged more than \$ 4 a gallon since the start of war.

"The cost of this fight is not counsellor in Easton, Pennsylvania, cheap, but caving to aggression

about 300 employees, of

which 90% are based in

Coimbatore. Only key

leadership team members

and select outbound sales

team are based in the UK.

software application firm,

Responsive, founded in

2015, is also based in

Coimbatore. The firm

helps sales support

teams manage various

documents, such as RFPs,

RFIs, SOWs, security

questionnaires and others.

CEO, Responsive, said,

"The North American

market currently accounts

for the largest chunk

approximately just 10%

is generated from other

markets such as India,

The company has a

global workforce of over

400 employees, with

Ganesh Shankar,

Another cloud-based

is going to be more costly if we allow it to happen. We either back the Ukrainian people as they defend their country, or we stand by as the Russians continue their atrocities and aggression in Ukraine," Biden said in urging more aid to Ukraine.

Americans are widely worried about the conflict escalating, with 81 per cent saying they fear that the war will expand into other European countries, 80 percent concerned about US forces getting involved in the fighting and 80 percent concerned about Russia using nuclear weapons. Fifty percent say they are "very concerned" about nuclear weapons.

But the Biden is in no mood to listen to the voices of people, the pillars of any democracy! "The cost of this fight is not cheap, but caving to aggression is going to be more costly if we allow it to happen. We either back the Ukrainian people as they defend their country, or we stand by as the Russians continue their atrocities and aggression in Ukraine," Biden said.

NATO member nations presented a united front following the invasion of Ukraine a year ago. Widespread sanctions undoubtedly hit the Russian economy hard in certain ways - but in others, Russia has been able to insulate itself and absorb some of the negative effects.

Ouestions remain as to how long this situation may last. The war in Ukraine shows no sign of coming to an end at all.

Meanwhile a report in 'Time' magazine says that Ukrainian forces are outmanned and outgunned and need a "Plan B", which would

nearly 250 located in India. "Within

our Indian workforce, approximately

85% are based in Coimbatore, while

the remaining 15% are spread across

various other locations in the country,

include scaling back to focus on defence. An official also candidtly said that it is like a school team playing for the college squad!

Despite the sobering assessments US officials are making anonymously in the media, the Biden administration maintains that Ukraine will recapture Russian-occupied territory and ultimately triumph.

The White House doubled down on that commitment last week, requesting another \$ 13 billion in security aid for Ukraine from Congress. The Biden administration has also played down a CNN poll last week that found most Americans don't want Congress to authorise additional aid to Ukraine.

National Security Advisor (NSA) Ajit Doval in a international conference has pointed out that India remains an active, willing partner to find a lasting, comprehensive solution to the Russia-Ukraine conflict.

He said the country supports the global order based on principles enshrined in UN Charter and international law. "Respect for sovereignty and territorial integrity by all states must be upheld without exception," he has said.

India's approach to the Russia-Ukraine conflict has been and always will be to promote dialogue and diplomacy and the only way forward, he has pointed out.

SAVANT INFOCOMM LIMITED CIN: L72200TN1978PLC058225

REGD OFFICE: No 16, 1st floor, Corporation Shopping Complex, Indira Nagar, Adyar, Chennai - 600020. Tel: 022 25300993 | Fax: 022 25300993 | Email: sil.compliance@gmail.com

	Extract Statement of Unaudited Financial	Results for t	he Quarter e	nded 30th Ju	ıne, 2022
					(Rs. In Lakhs)
Sr. No	Particulars	3 Months Ended 30 June, 2023	3 Months Ended 31 March, 2023	3 Months Ended 30 June, 2022	Year Ended 31 March 2023
_	T. (11)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
1	Total Income (Net)	-	-	-	-
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	(0.92)	(6.27)	/7.24\	(29.07)
3	Net Profit / (Loss) for the period	(9.82)	(0.27)	(7.34)	(29.07)
	(before tax after exceptional items)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
4	Net Profit / (Loss) for the period	(3.02)	(0.27)	(7.54)	(23.01)
	(after tax and exceptional items)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
5	Total Comprehensive Income for the period	(0.02)	(0.2.)	(1.01)	(20.01)
	(Comprising profit for the period after tax and				
	other comprehensive income after tax)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
6	Paid up Equity Share Capital	338.03	338.03	338.03	338.03
	(Face value Rs.10 per share)				
7	Other Equity (as per last audited balance sheet)	NA	NA	NA	(471.72)
8	Earning per share (EPS) FV of Rs.10/- each				
	(not annualised)				
	(i) Basic EPS	(0.29)	(0.19)	(0.22)	(0.86)
	(ii) Diluted EPS	(0.29)	(0.19)	(0.22)	(0.86)

This statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules 2015 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable.

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the stock exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The ful format of the Quarterly Financial Results are available on Stock Exchange website viz. www.bseindia.com and Company's website www.savant-infocomm.co.in.

The above results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meeting held on 12 August 2023

> For and on behalf of the Board of Director For Savant Infocomm Limited

Date: 12th August, 2023

Girish Sarda

homefirst

said Shankar.

Home First Finance Company India Limited CIN:L65990MH2010PLC240703
Website: homefirstindia.com Phone No.: 180030008425
Email ID: loanfirst@homefirstindia.com

POSSESSION NOTICE

REF: POSSESSION NOTICE UNDER SUB-RULE (1) OF RULE 8 OF THE SECURITY INTEREST (ENFORECEMENT) RULES, 2002 WHEREAS the undersigned being the Authorized Officer of HOME FIRST FINANCE COMPANY INDIA LIMITED, pursuant to demand notice issued on its respective dates as given

below, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (Act No. 54 of 2002) and in exercise of powers conferred under section 13(12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 calling upon you/Borrowers, the under named to pay outstanding dues as within 60 days from the date of receipt of respective notices. You/Borrowers all, however, have failed to pay the said outstanding dues within stipulated time, hence HOME FIRST FINANCE COMPANY INDIA LIMITED are in exercise and having right as conferred under the provision of sub section (4) of section 13 of SARFAESI ACT, 2002 read with rules thereunder taken POSSESSION of the secured assets as mentioned herein below:

S. No	Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors	Description of Mortgaged Property	Date of Demand Notice	Total O/s as on date of Demand Notice (in INR)	Date of possession
1.	Krishnaveni, Amudha S, MuniyammalSridhar R	Block No 12, S.No.1/2 part, TS.No.10, Ward No.H, Block No.12 measuring with an extent of 1230 Sq.ft., Situated at Pillayar Kovil Street, Paleripattu Village, Avadi Taluk, Thiruvallur District, Thiruvallur, Tamil Nadu, 600071	03-06-2023	11,39,347	10-08-2023
2.	Kameswara rao R, Vijaya S	Piot No 12A, S.No. 64/1A8, Vetri Nagar, Piot NO.12A,S.No.64/1A, Old Patta No.270, New Patta No.2763 as per patta New S.No.64/1A8, Vettri Nagar, Thandalkazhani Village, Ponneri Taluk, Thiruvallur District, Tiruvallur, Tamil Nadu, 600066	03-06-2023	6,73,887	10-08-2023
3.	Mahalakshmi V, Velladurai K, Shanmugaraja V, Maharaja V	Flat No. 8, Block 496/14G, bearing Plot No.8, Comprised in S.No.496/14G, New S.No.496/14F Measuring with to an extent of 803 Sq.ft., Situated at Sri Sai Thirumal Nagar, No.14 Pammadhukulam Village, Avadi Taluk, Thiruvallur District, Tiruvallur, Tamil Nadu, 600052	03-06-2023	6,64,285	10-08-2023

The borrower having failed to repay the amount, notice is hereby given to the borrower / Guarantor and the public in general that the undersigned has taken Possession of the property described herein below in exercise of powers conferred on him/her under section 13(4) of the said Act read with rule 8 of the said rule on the date

The BORROWERS/ GUARANTORS and the PUBLIC IN GENERAL are hereby cautioned not to deal with the above referred Properties/Secured Assets or any part thereof and any dealing with the said Properties/Secured Assets shall be subject to charge of HOME FIRST FINANCE COMPANY INDIA LIMITED for the amount mentioned hereinabove against Properties/Secured Assets which is payable with the further interest thereon until payment in full.

The borrower's attention is invited to the provisions of subsection (8) of Section 13 of the Act, in respect of time available to redeem the secured asset.

Authorised Officer, Date: 13-08-2023 Home First Finance Company India Limited

homefirst

Contact Person: Ram Sharma -8000023297

e-Mail id: ramprasad@auctiontiger.net and support@auctiontiger.net

Home First Finance Company India Limited

CIN: L65990MH2010PLC240703.

Website: homefirstindia.com Phone No.: 180030008425 Email ID: loanfirst@homefirstindia.com

APPENDIX- IV-A [See proviso to rule 8 (6)] **SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES**

Axis Bank Ltd., MIDC, Andheri East

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Security Interest (Enforcement) Rules, 2002 read with proviso to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002 Notice is hereby given to the public in general and in particular to the Borrower (s) and Co-Borrower (s) as per column (iii) that the below described immovable properties as per column (iii) mortgaged/charged to the Secured Creditor, the physical possession of which has been taken by the Authorised Officer of Home First Finance Company India Limited for realization of its dues plus interest as detailed hereunder and whereas consequent upon failure to repay the dues, the undersigned in exercise of power conferred under Section 13(12) of the said Act proposes to realize dues by sale of the said property/ies and it will be sold on "As is what is", and "Whatever there is" as described hereunder. The auction will be conducted "On Line", for the recovery of amount due from Borrower (s) and Co-Borrower (s) as per column (i), due to Home First Finance Company India Limited.

S. No.	Name Borrower (s) and Co-Borrower (s)	PROPERTY ADDRESS			Demand Notice Amount	Date of Possession	Market Value	Amount	Date and Time of Auction	Last Date & Time of Submission Of Emd & Documents	Number of Authorised officer
1.	Mahalakshmi V, Velladurai K, Shanmugaraja V, Maharaja V	Flat No. 8, Block 496/14G, bearing Plot No. 8, Com with to an extent of 803 Sq.ft., Situated at Sri Sai T Taluk, Thiruvallur District, Tiruvallur, Tamil Nadu, 60	8, Block 496/14G, bearing Plot No.8, Comprised in S.No.496/14G, New S.No.496/14F Measuring an extent of 803 Sq.ft., Situated at Sri Sai Thirumal Nagar, No.14 Pammadhukulam Village, Avac hiruvallur District. Tiruvallur. Tamil Nadu. 600052			10-08-2023	9,63,600	96,360	13-09-2023 (11am -2pm)	11-09-2023 (upto 5 pm)	7550251138
	E-Auction Service Provider		E-Auction Website/For Details, Other terms & conditions		A/c No: for depositing EMD/other amount			Branch IFS Code	SC	Name of Beneficiary	
Company Name : e-Procurement Technologies Ltd. (Auction Tiger). Help Line No .:079-35022160 / 149 / 182		http://www.homefirstindia.com https://homefirst.auctiontiger.net	912020036268117- Home First Finance Company India			UTIB0000	395	Authorized Officer, Home First Finance			

Bid Increment Amount - Rs. 10,000/-. The sale will be done by the undersigned through e-auction platform provided at the Web Portal (https://homefirst.auctiontiger.net). E-Auction Tender Document containing online e-auction bid form, declaration, General Terms & Conditions of online auction sale are available at Portal Site. To the best of knowledge and information of the Authorized Officer, there is no encumbrance on the properties. However, the intending bidders should make their own independent inquiries regarding the encumbrances, title of property/ies put on auction and claims/ rights/ dues/ affecting the property, prior to submitting their bid. The e-Auction advertisement does not constitute and will not be deemed to constitute any commitment or any representation of Home First. The property is being sold with all the existing and future encumbrances whether known or unknown to Home First. The Authorised Officer/ Secured Creditor shall not be responsible in any way for any third-party claims/ rights/ dues. The sale shall be subject to rules/conditions prescribed under the securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act. 2002.

STATUTORY 30 Days SALE NOTICE UNDER THE SARFAESI ACT, 2002

The borrower/ guarantors are hereby notified to pay the sum as mentioned in the demand notice along with upto date interest and ancillary expenses before the date of e-Auction, failing which the property will be auctioned/ sold and balance dues, if any, will be recovered with interest and cost

Date: 13-08-2023 Place: Chennai

Signed by Authorized Officer, Home First Finance Company India Limited

Company India Limited

group, Deloitte in its recent meeting with APSEZ management and Audit Committee indicated a lack of a wider audit role as auditors of other listed Adani portfolio companies. The Audit Committee was of the

Hindenburg Research claimed that the Indian conglomerate had engaged in stock

manipulation and accounting fraud over the

terming the report as a malicious combination of selective misinformation. The scathing

Hindenburg report had triggered a crash of

all Adani group stocks leading to massive

erosion of market capitalisation. As per Adani

Adani Group dismissed all the allegations

course of decades.

view that the grounds advanced by Deloitte for resignation as statutory auditor were not convincing or sufficient to warrant such a move. It was also conveyed that it was not within the remit of APSEZ and its Board to recommend group-wide appointments as other listed Adani portfolio companies are completely independent, with separate boards, executive teams and minority shareholders "Following this, Deloitte was not willing to continue as APSEZ's statutory auditor and, therefore, it was agreed to amicably end the client-auditor contractual relationship

group statement. Deloitte had been Adani Ports and Special Economic Zone's (APSEZ) statutory auditor since May 2017. In July 2022, APSEZ reappointed Deloitte as its statutory auditor for another term of five years

between APSEZ and Deloitte," said Adams



கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, ஆக.13 கூட்டத்தில் கலைஞர் ம்களிர் உரிமைத்தொகை திட்ட செயலாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச்செயல முதலமைச்சர் கத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

சொத்து விவரம்

திறுவனம் ஒட்டுமொத்தமாக (தற்போது உள்ள நிலை) பேசிக் – சிடி—ஐ மக்தால், புர்குல் மற்றும் ராஜாபூரில் 3 அலகுகளில் 86,560 திறன் கொண்ட ஸ்பின்டில்களை நிறுவியுள்ளது மற்றும் மற்பிறாகு யூனிட் சூச்சேர்கலில் திறுவப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 150 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது, ஹைதரபாத் விமான நிலையத்திலிருந்து 3 அலகுகள் சுமார் 60 கிமீ மற்றும் 4வது அலகு 150 கிமீ தொலைவில் உள்ளது.

தகுதி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி

தகுதியான ஏலதாரர்களை அறிவிக்கும் தேதி

பார்வையி டுவதற்கான கடைசித் தேதி

அமைச்சர் துரைமுருகன், வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமி, பொன்முடி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் உரிமைத் கலைஞர் தொகை திட்டத்தை, காஞ்சீபுரம்

ரிசர்வ் விகை

28-08-2023

29-08-2023

06-09-2023

AFA 09 அக்டோபர் 2023 வரை செல்லுபடிய cirpsuryaj@gmail.com (செயல்முறை குறிப்பிட்ட செல் எண்.8074633502 & 917771

EMD தொ

மாவட்டத்தில்

ஐபிசி, 2016-ன் கீழ் விற்பனை அறிவிப்பு மெசர்ஸ் சூர்யஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் (கலைப்பில் உள்ளது)

வெடிர் 90 சூர் யூ ஆறி தி ப்பிரம்கினிய வலைசெய்யமட்ட (கணைப்பான் இறி கலைப்பாள் முவவி! 7.7—1–285, பிளாட் எண். 103. ஸ்ரீ சாய் ஸ்வப்ளா சம்படா ஆபாட்டிலண்ட்ஸ் பால்கம்பேட், சஞ்சீவ் ரெட்டி, நகர், ஹைதராபாத், தெலுங்கானா, 500038 கலைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக **மெசர்ஸ் சூர்யஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் விமிடைட்டின்** CIN: L18100TG1983PLC003961 ஷீ அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் சொத்துக்கர் "உள்ளது உள்ளபடியே, எங்கே உள்ளதோ அங்கேயே மற்றும் எந்தவித மாற்றமுமின்றி" இ—ஏலம் மூலம் கலைப்பாளரால் விற்பனை செய்யப்பட உள்ளது.

மு.க.ஸ்டாலின்

நீர்வளத்துறை 15ந்தேதி தொடங்கி வைக்கிறார். மாதம் ஊரக ஒரு கோடி பெண்கள் பயன் அடையும் அமைச்சர் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த உயர்கல்வித்துறை திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 3 கட்டங்களாக சிறப்பு ஸ்டாலின் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1 கோடியே

48 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். நிலையில் செயல்படுத்துவத<u>ு</u> இந்த முதலமைச்சர் தொடர்பாகவும், செயல்படுத்துவதற்கான குறித்தும், பணிகள் செப்டம்பர் பயனாளர்களை முறையாக தேர்வு செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.

> மகளிர் உரிமைத்தொகை கலைஞர் திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 18 மற்றும் 20ந்தேதிகளில் வருகிற சிறப்பு முகாம்களில் நடக்கும் கலந்து விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான 2ம் கட்ட முகாம்கள் வருகிற 16ந்தேதி <u>நடை</u>பெற காலஅட்டவண<u>ை</u> வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற 15ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் நடைபெறுகிறது**.** பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் 2ம் கட்ட முகாம்களின் இறுதி 2 நாட்கள் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். விடுபட்டவர்களுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் நிகழ்வை வருகிற 19 மற்றும் 20 தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

> விடுபட்டவர்களுக்கான முகாம்களோடு இணைத்து நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள் செய்ய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

> கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதன்மைச்செயலாளர் நிதித்துறை த.உதயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவைகள் வியல் மற்றும் துறைச்செயலாளர் ஜெ.குமரகுருபரன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர் தாரேஷ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் க.இளம்பகவத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

> சுதந்திர தினத்தையொட்டி வண்டலூர் பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்து இருக்கும்

> > வண்டலூர், ஆக.13 அடுத்த வண்டலூரில்

சாவண்ட் இன்போகாம் லிமிடெட் CIN: L72200TN1978PLC058225

பதிவு அலுவலகம்: 16, முதல் தளம், கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், இந்திரா நகர், அடையார், சென்னை— 600 020. Tel : 022 253009931 | Fax: 022 25300993 Email: sil.compliance@gmail.com

30 ஜூன், 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம்

ு-மூத நெறு நாற்கு முற்ற நிறையில் இடியில் இடிய

வ. எண்.	விவரங்கள்	30 ஜூன், 2023 முடிந்த 3 மாதங்கள்	31 மார்ச், 2023 முடிந்த மோதங்கள்	30 ஜூன், 2022 முடிந்த 3 மாதங்கள்	31 மார்ச், 2023 முடிந்த ஆண்டு
		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது
1	மொத்த வருமானம் (நிகரம்)	-		-	•
2	காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அமிட்டங்களுக்கு முன்)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
3	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி முன் மற்றும் விலக்கு அமிட்டங்களுக்கு பின்)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
4	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (வரிக்கு பின் காலத்திற்கான வாபம்/ (நஷ்டம்) மற்றும் வரிக்கு பின் இதர விரிவான வருமானத்தை உள்ளடக்கியது)	(9.82)	(6.27)	(7.34)	(29.07)
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ. 10)	338.03	338.03	338.03	338.03
7	இதர சமம் (கடந்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி)	பொருந்தாது	பொருந்தாது	பொருந்தாது	(471.72)
8	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (இபிஎஸ்) ஒன்றின் முகமதிப்பு ரூ. 10/– (வருடாத்திரமல்ல)				
	i) அடிப்படை இபிஎஸ்	(0.29)	(0.19)	(0.22)	(0.86)
	ii) டைலூட்டட் இபிஎஸ்	(0.29)	(0.19)	(0.22)	(0.86)

கம்பெனிகள் (இந்தியன் கணக்கியல் தரநிலை) விதிகள், 2015 (இந்த ஏஎஸ்) பரிந்துரையின்படி, கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 133ன் கீழ் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் நடைமுறைகள் மற்றும் பொருந்தும் கொள்கைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சகளில் தாக்கல் செய்யப்பட்ட காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.savant–infocomm.co.in-ல் உள்ளது.

மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு 12 ஆகஸ்ட், 2023 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

இயக்குனர் DIN: 00107236

இடம்: நாசிக் தேதி: 12 ஆகஸ்ட், 2023

சென்னையை

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 15ந்தேதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். எனவே மக்கள் பலரும் அன்று உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொழுதுபோக்கிற்காக குடும்பமாக செல்வார்கள். முன்னிட்டு சுதந்திர தினத்தன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 15ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று பூங்காவின் இயக்குனர் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி விவகாரம்: நீதிபதி சந்துரு குழுவிடம் அனைவரும் கருத்து கூற முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஆக.13 அண்ணன், நாங்குநேரியில் சிலர் வீடு த**ங்**கையை அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் பிளஸ்2 மாணவர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது, எதிர்கால தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. சூழ்நிலையை மாற்ற தேவையான பரிந்துரைகளை வழங்க, ஓய்வுப்பெற்ற நீதிபதி கே.சந்துரு

கல்வியாளர்கள். மாணவர்கள். பெற்றோர்கள்,

தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து

உத்தரவிட்டுள்ளேன்.

சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என அனைவரும் உங்களது கரு**த்**துகளை நீதிபதி

சந்துருவிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரு.3 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக.13 மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

. நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த அம்பிகாவின் மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரும் கடந்த 9.8.2023 அன்று அறிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் உறவினர் அவர்களது கிருஷ்ணன் (வயது 59) அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தகிருஷ்ணனின்குடும்பத்தின ருக்கும், உறவினர்களுக்கும் இரங்கலையும், எனது ஆறுதலையும் தெரிவித்துக் உயிரிழந்தவரின் கொள்வதோடு, குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.3 லட்சம் தொகையை முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிவாரண உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Apollo Hospitals Enterprise Limited

Corporate Identity Number: L85110TN1979PLC008035 Regd. Office: No. 19 Bishop Gardens, Raja Annamalaipuram, Chennai - 28, Tamil Nadu Tel. +91-44-28290956

Three Months Ended June 30, 2023



Extract of Statement of Unaudited Consolidated Financial Results for the (Rs. in Million, except per share data)

	<u> </u>	(* :	,				
		Consolidated					
Particulars	Three months ended 30/06/2023 31/03/2023		Corresponding Three months ended 30/06/2022	Year to date figures for current period ended 31/03/2023			
	Unaudited	Refer Note 4	Unaudited	Audited			
Total Income from Operations (net)	44178	43022	37956	166125			
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	2700	2536	2544	11005			
Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional and/or Extraordinary Items)	2700	2536	2544	11005			
Net profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	1734	1456	3239	8443			
Total Comprehensive Income for the period [comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	1716	1435	3275	8310			
Paid up Equity Share Capital (Face value of Rs.5/- each)				719			
Other Equity				61177			
Earnings Per Share of Rs. 5/- each							
Basic	*11.59	*10.05	*22.05	56.97			
Diluted	*11.59	*10.05	*22.05	56.97			

*Not Annualised

1. The consolidated financial information of Apollo Hospitals Enterprise Limited ("the Company") for the three months ended June 30, 2023 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meetings held on August 10, 2023 & August 11, 2023 respectively. The statutory auditors, Deloitte Haskins & Sells LLP have expressed an unmodified review conclusion on the consolidated financial results for the three months ended June 30, 2023. These consolidated financial results have been extracted from the consolidated financial information

2. Unaudited financial results of Apollo Hospitals Enterprise Limited (standalone information)

Particulars	Three months ended 30/06/2023	Preceding Three months ended 31/03/2023	Corresponding Three months ended 30/06/2022	Year to date figures for current period ended 31/03/2023
	Unaudited	Refer Note 4	Unaudited	Audited
Revenue from Operations	16884	16408	15297	65248
Profit Before Tax	2815	3087	2501	12275
Profit after tax for the period	2141	2269	3331	10848
Total Comprehensive Income for the period [comprising Profit/ (Loss) for the period (after tax) & Other Comprehensive Income (after tax)]	2125	2267	3367	10737

- 3. The above is an extract of the detailed format of financial results for the three months ended June 30, 2023 filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the stock exchange websites www. nseindia.com and www.bseindia.com and also the company's website www.apollohospitals.com.
- 4. The financial results for the three months ended March 31, 2023 are the balancing figures between the audited standalone figures of the full financial year and the unaudited year to date figures for the nine months ended December 31, 2022, which were subject
- 5. The aforesaid financial results are also available on the Company's website (www.apollohospitals.com).

Date: August 11, 2023

Notes:

for APOLLO HOSPITALS ENTERPRISE LIMITED DR. PRATHAP C REDDY

Executive Chairman

IN THE COURT OF HON'BLE VI ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI O.S. No. 5892 of 2022

Remya Aravamuthan, W/o. Suresh Subramaniam, Blk 126, Bishan Street 12 #04-147, Singapore 570126. Rep. by her Power of Attorney S. Ramesh, Residing at No.4. Veerasamy Street Sevan Wells, George Town, Chennai - 600 001.

..Defendants

..Plaintiff

A. R. Raghunathan and 13 others. D11. Mrs. Geetha, W/o. Muralidharan Flat 2A, Block 3, Kences Enclave No.1. Ramakrishna Street T. Nagar, Chennai – 600017 D12. Mrs. Radha,

W/o. Balaji, 5/1 J Apartments, Sasthiri Nagar, 1st Cross Street, Adyar, Chennai - 600020. D13. Mrs. Sudha,

W/o. Saranathan Flat 2-A, Block 3, Kences Enclave, No.1, Ramakrishna Street T. Nagar, Chennai – 600017 D14. Mrs. Prabha,

W/o. Vijayaraghavan, 36/4 (O.No.31) Aditya Apartments,

Parangusapuram Street, Kodambakkam, Chennai – 600024. Kindly TAKE NOTICE that the above suit is filed by Plaintiff against all of you and others for declaration that the Plaintiff is entitled to 61/432 in share in the Plaint 'A Schedule Properties and 419th share in the Plaint 'B' and 'C' Schedule Properties and appointment of Commissioner and costs of the suit. The Hon ble VI ADDITIONAL CITY

substituted service of Notice to you by way of Publication returnable by 18.08.2023.

Hence, I request all of you to be present before the Hon'ble VI ADDITIONAL CITY CIVIL COURT, at Chennai on 18.08.2023 at 10.30 a.m. or at the time of hearing of the above suit either in person or through your counsel failing

which the above suit will be heard in your absence T. AYYASAMY, COUNSEL FOR PLAINTIFF

ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் CIN:L65990MH2010PLC240703

இணையதளம்: homefirstindia.com தொலைபேசி எண்.: 180030008425 இமெயில் ஐடி: loanfirst@homefirstindia.com

இணைப்பு–IV–A [விதி 8 (6)க்கான விதிமுறைகளைப் பார்க்கவும்)

அசையா சொத்துக்களின் விற்பனைக்கான அறிவிப்பு 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை விதி 8(6)ன் கீழ் அசையா சொத்துக்களின் விற்பனைக்கான மின்னணு ஏல் விற்பனை அறிவிப்பு

இதன் மூலம் கடன்தாரர்(கள்) மற்றும் உடன் கடன்தாரர்களுக்கு குறிப்பாகவும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் அறிவிக்கப்படுவது யாதெனில் காலம் (ii)ன்படி, ஈடுபெற்ற கடன்தாரரிடம் அடமானம் வைக்கப்பட்ட காலம் (iii)ல் விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள், கீழே விவரிக்கப்பட்டுள்ள நிலுவை தொகை மற்றும் வட்டியை திரும்ப பெற அவை ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சுவாதீனம் செய்யப்பட்டது மற்றும் அதேசமயம் நிலுவைத் தொகையை திருப்பிச செலுத்தத் தவறியதன் விளைவாக, மேற்சொன்ன சட்டப்பிரிவு: 3(12)ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி கீழ்க்கையொப்பமிட்டவர் மேற்சொன்ன செய்வதன் மூலம் நிலுவையை தொகையை பெறலாம் என திட்டமிட்டுள்ளார். மேலும் இது இங்கு விவரிக்கப்பட்டுள்ளபடி "எங்கே எப்படி எவ்வாறு இருக்கிறது" என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும். ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டிற்கு காலம்(i)ல் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை கடன்தாரர்கள்)./உடன் கடன்தாரர்களிடமிருந்து திரும்ப பெற ''ஆன்லைன்'' மூலம் ஏலம் விடப்படும்.

வ. எண்.	கடன்தாரர்(கள்) மற்றும் உடன்கடன்தாரர்கள் பெயர்	சொத்து விவரங்கள்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி	டிமாண்ட் நோட்டீஸ் தொகை	சுவாதீனத் தேதி	சந்தை மதிப்பு	இஎம்எடி தொகை (ரூ.)	மின்னணு ஏலத்தேதி மற்றும் நேரம்	இஎம்டி மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம்	அங்கீகரிக் கப்பட்ட அதிகாரி எண்
	வெள்ளதுரை கே, சண்முகராஜா வி,	பிளாட் எண். 8, பிளாக் 496/14G, மனை எண்.8, ச.எண்.496/14G, புதிய ச.எண்.496/14F–ல் உள்ள 803 சதுர அடி, ஸ்ரீ சாய் திருமால் நகர், எண்.14 பம்மத்துக்குளம் கிராமம், ஆவடி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர், தமிழ்நாடு, 600052–ல் உள்ளது	03 06 2023	6,64,285	10.08.2023	9,63,600	96,360	13.09.2023 (காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை)	11.09.2023 (மாலை 5.00 மணி வரை)	7550251138

மின்னணு ஏல சேவை அளிப்பவர்	மின்னணு ஏல இணையதளம்/விவரங்கள்,	இஎம்டி/இதர தொகையை டெபாசிட் செய்ய கணக்கு எண்.	கிளை	பயனாளி பெயர்
	இதர விதி மற்றும் நிபந்தனைகள்		IFSC Code	
நிறுவனத்தின் பெயர்: இ–ப்ரோகியூர்மெண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Auction Tiger).	http://www.homefirstindia.com	912020036268117—	UTIB0000395	அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி
ஹெல்ப் லைன் எண்: 079–35022160 / 149 / 182 தொடர்பு நபர்: ராம் சர்மா – 8000023297	https://homefirst.auctiontiger.net	ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்		ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்
மின்னஞ்சல் உட ramprasad@auctiontiger.net மற்றும் support@auctiontiger.net		அக்சிஸ் வங்கி லிமிடெட். எம்ஜடிசி, அந்கேரி கிமக்கு		இந்தியி லியில்ட்ட

- **ஏல அதிகரிப்பு தொகை – ரூ. 10,000/–.** வெப் போர்டல் (https://homefirst.auctiontiger.net) வழங்கப்பட்ட மின்னணு ஏல தளத்தின் மூலம் கீழ்க்கையொப்பமிடப்பட்டவரால் விற்பனை செய்யப்படும். ஆன்லைன் மின்னணு ஏல படிவம், அறிவிப்பு, ஆன்லைன் ஏல விற்பனையின் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய மின்னணு ஏல டெண்டர் ஆவணம் போர்ட்டல் தளத்தில் கிடைக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிந்த அளவில் சொத்துக்களின் மீது எந்த வில்லங்கமும் இல்லை. எவ்வாறாயினும் ஏலத்தை சமாப்பிப்பதற்கு முன்னர், சொத்துக்கள்|ஏலத்தில் வைக்கப்பட்ட உரிமைகள்|உரிமை கோரல்கள்| நிலுவை தொகைகள்|சொத்துக்களைப் பாதிப்பது குறித்து ஏலதாரர்கள் தங்களது சொந்த சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஹோம் பாஸ்ட்டின் எந்தவித பொறுப்பையும் மற்றும் பிரதிநிதித்துவத்தையும் மின்னணு ஏல விளம்பரம் அமைக்காது. ஹோம் பாஸ்ட்–டிற்கு அறியப்பட்ட அல்லது தெரியாத, தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் உள்ள அனைத்து வில்லங்கங்களுடன் இந்த சொத்து விற்கப்படுகிறது. எந்தவொரு மூன்றாம் தரப்பு உரிமை கோரல்கள்|உரிமைகள்| நிலுவைத் தொகைகளுக்கு அங்கேரிக்கப்பட்ட அதிகாரி| ஈடுபெற்ற கடன் அளித்தவர் எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்கள். 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகள்/நிபந்தனைகளுக்குட்பட்டு விற்பனை இருக்கும்

சர்பாசி சட்டம், 2002ன் கீழ் சட்டப்பூர்வ 30 நாட்கள் விற்பனை அறிவிப்பு

கடன்தாரர்/உத்தரவாததாரர்கள் மின்னணு ஏல தேதிக்கு முன்னதாக டிமாண்ட் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மற்றும் நாளது தேதி வரையிலான வட்டி மற்றும் துணை செலவினங்களை செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறார்கள், அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் சொத்து ஏலம் விடப்படும்/விற்கப்படும் மற்றும் நிலுவைத் தொகை ஏதேனும் இருந்தால் வட்டி மற்றும் கட்டணங்களுடன் மீட்டெடுக்கப்படும்.

ஒப்பம்/– அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்